வருகிறது. இம்மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இத் தகைய வலம் வரும் வழக்கு மன்றங்களை அமைக்கும் செயற்குறிப்பு ஏதுவும் தற்பொழுது அரசிற்கு இல்லை.

திரு. கே. சகாதேவ கண்டர்: இனிமேலாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அப்படி நடமாடும் கோர்ட்டை ஏற்படுத்த அரசாங்கம் யோசித்துள்ளதா?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: இப்போதைக்கு இல்லை என்று ஏற்கனவே சொன்னேன்.

* * * * *

Seepage canal at Puthantharuvai

*32 Q.—THIRU T. MARTIN: Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) whether there is any proposal pending now to construct a seepage canal scheme at Puthantharuvai in Satankulam Panchayat Union Council in Tirunelveli district; and

(b) if so, the particulars there of ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா: (அ) & (இ) சாத்தான்குளம், புத்தன்தருவையில் கசிவு நீர்க்கால்வாய் அமைப்பதற்கான செயற்குறிப்பு எதுவும் முடிவு எடுக்கப்படாத நிலையில் தற்போது இல்லை.

மன்னியாற்று முகப்பு.

* 33 வினு.—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

தஞ்சை மாவட்டத்தில் காவிரியிலிருந்து பிரியும் மன்னியாற்று முகப்பு தூர்ந்து போய் விடுவதைத் தடுக்க தற்போது அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: மன்னியாற்று முகப்பு தூர்ந்து போய்விடுவதைத் தடுக்க ஒரு மதகு கட்டவும் இம் மதகிலிருந்து மன்னியாற்று முகப்புக்கு ஒரு வரத்துக்காலேத் தோண்டவும் ரூபாய் 3,33,840 மதிப்பீட்டில் வகுக்கப்பட்ட திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Employees of State Transport Department

*34 Q.—THIRU N. KASIRAMAN: Will the Hon. the Minister for Public Works be pleased to state whether the Tamil Nadu State Transport Department has implemented the recommendations of the Central Wage Board for the motor transport workers ?

---

* மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப் பட்டது.

1970 நவம்பர் 27]

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : இல்லே. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் அளிக்கப்படும் ஊதியம், மத்திய ஊதியக் குழுவினல் பரிந்துரைக்கப்பட்டதைவிட கூடுதலாக உள்ளது.

திரு. எஸ். இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, அரசுப் போக்குவரத்துத் துறையில் அமல்படுத்தப்பட்டிருக்கிற ஊதிய உயர்வுக்கும் மத்திய குழுவின் பரிந்துரைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? அந்த விவரங்களை அமைச்சர் அவர்கள் அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் கொடுக்கப்படுகிற ஊதியமும், வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன் பற்றியுமுள்ள விவரங்களைத் தருகிறேன்.

கிரேட் 1 ஊழியர்களுக்கு அரசாங்கப் போக்குவரத்துத் துறையில் கொடுக்கப்படுகிற மாதச் சம்பளம் ரூ. 222. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன். ரூ. 185. கிரேட் 2-க்கு அரசாங்கப் போக்குவரத்துத் துறையில் கொடுக்கப்படுவது ரூ. 179. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன். ரூ. 165. கிரேட் 3-க்கு ரூ. 168.50 கொடுக்கப்படுகிறது. வேஜ்போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 150. டிரூஃபிக் இன்ஸ்பெக்டருக்கு ரூ. 309.50 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230. ஸ்டோர் கீப்பருக்கு ரூ. 341.40 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230. மெடிக்கல் ஆபீஸருக்கு ரூ. 500 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230. சூப்பரின்டென்டென்ட், ஸ்பெஷல் க்ரேட்டுக்கு ரூ. 528.06 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230. சூப்பரின்டென்டென்ட், ஆர்டினரி கிரேட்டுக்கு ரூ. 341.40 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன் ரூ. 230. டிரூஃபிக் சூப்பரின்டென்டென்டுக்கு ரூ. 554 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன் ரூ. 230. ஃபோர்மென்-க்கு ரூ. 309.50 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230. ஸ்டாடிஸ்டிக்கல் ஆபீஸர்-க்கு ரூ. 581 கொடுக்கப்படுகிறது. வேஜ் போர்ட் ரெக்கமென்டேஷன், ரூ. 230.

திரு. வி. கே. கோதண்டராமன் : கனம் அமைச்சர் அவர்கள் மத்திய ஊதிய வாரிய சிபார்சைவிட அதிகமாகவே கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொன்னர்கள். அது வரவேற்க வேண்டியதுதான். தனியார் துறையில் செயல்படும் தொழிலாளர்களுக்கு இந்த மத்திய ஊதியக் குழுவின் சிபார்சின்படி கொடுக்காத காரணத்தினல், இப்போது பல மாவட்டங்களில் அவர்கள் போராடிக் கொண்டு வருகிருர்கள் என்பது கனம் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? ஆகுவே நீங்கள் அதிகப்படியாகக் கொடுக்கக்கூடிய ஊதிய உயர்வை கொடுக்கவில்லை என்று சொன்னலும்கூட இந்த மத்திய ஊதிய வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலாவது உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்களா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : இது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி யென்றாலும், இந்த ரெக்கமென்டேஷன்படி சிலயிடங்களில் கொடுக் கப்பட்டு வருகிறது.

THIRU K. VINAYAKAM : Sir, may I know how much daily batta the Transport Department gives to drivers and conductors working in Madras City and is the Minister aware of the fact that similar workers entertained by owners of private buses plying between mofussil stations and Madras City are paid a higher daily batta? How does our payment compare with the payment made by owners of private buses?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. கோதண்டராமன் அவர்கள் கேள்விக்கும் உங்கள் கேள்விக்கும் முரண்பாடு இருக்கிறது.

THE HON. THIRU S. J. SADIQ PASHA : This question does not arise from my answer. However my friend Thiru Kothandaraman will be satisfied with the answer.

Employees of Land Development Banks in Madurai District

* 35 *Q.*—DR. H. V. HANDE : Will the Hon. the Minister for Co-operation be pleased to state—

(*a*) whether he has received a Memorandum, dated 26th March 1970 from the Employees of the Madurai District Cooperative Land Development Banks regarding their service conditions ; and

(*b*) if so, the steps taken thereon ?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : (அ) இல்லை.

(இ) பழைய நில வள வங்கிகளில் வேலை இழப்பவர்களுக்கு புதிய நில வள வங்கிகளில் முதல் இடம் கொடுக்க வேண்டுமென்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Assistance by Land Development Banks to employment seekers.

*36 *Q.*—THIRU G. GOMATHYSANKARA DIKSHIDAR : Will the Hon. the Minister for Co-operation be pleased to state—

(*a*) whether the Co-operative Land Development Bank. Tamil Nadu has programmed to assist self employment seekers; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : (அ) இல்லை.

(இ) இந்த வினாவிற்கு இடமில்லை.